



தேனி இணையத்தளம்

www.Theenee.com / www.Theeneeweb.de

Email: Thenee41@hotmail.com / Theneeeweb@yahoo.de

Online Newspaper in Tamil

Vol.10

22.07.2012



முதற்பக்கம்
யாழ்ப்பாணநகரசபை
ஆணந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈ.ர.அனல்
நெடுப்பு
புளோட்
தூர்
டெலோ நியூஸ்
இலங்கைநெற்
மீன்மகள்
தூத்திரம்
மகாவலி
உண்மைகள்
கவிமலர்
கிருத்தியம்
அலை
பூந்திரர்
எங்கள் தேசம்
நோயல்நடேசன்
விடிவெள்ளி
எங்கள் பூமி
தமிழ்புகே
புயல்
புளோட் யுகே
யாழ்ப்பாணமீன்
புண்ணியாமின்
யவனாருடே
எஸ்.ஆர்.லெம்பட்
பஹீர்
தமிழ்பூஎன்
கவசங்களைதல்
தூங்காத கண்கள்
யாழ்ப்பாண
தமிழ்குரல்
துருவம்
தினசரி
இலங்கை முஸ்லீம்
ஆயுள்
அறாம் அறிவு
எதுவரை
அறிக்கை நியூஸ்
ARRR
Asientribune
The Ika academic
Tamil Week
The Hindu
Daily News
Sunday Times
Daily Mirror
The island
The Sunday Leader
ColomboPage
Sunday Times

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (58)

58 பொய்க் குற்றச்சாட்டுகளைப் புணவதிலும் வந்ததிகளைப் பரப்புவதிலும் கோயபல்ஸ்சையும் விஞ்சிய புலிகள்!



வரணி 'இறைச்சிக்கடை' முகாமிலிருந்து எமது சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் வரும்போதே ஒழுங்காக நடக்க முடியாத நிலைமையில் தான் வந்து சேர்ந்தார்கள். ஒருவரின் காதலர்கள் அறுக்கப்பட்டிருந்தது. இன்னொருவருக்கு மூக்கு நுனி வெட்டப்பட்டிருந்தது. மற்றொருவருக்கு உட்கு கிழிக்கப்பட்டிருந்தது. விரல் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. (எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் பெருவிரல்களில் ஒன்று பிளேட்டினால் கீறப்பட்டது)

அவர்களில் ஒருவர் ஏற்கெனவே அறிமுகமானவர். மகேஸ்வரன் என்ற பெயருடைய அவர் வேலையைச் சேர்ந்தவர். உடுப்பிட்டியில் திருமணம் செய்திருந்தார். முதலில் பொலிஸ் சேவையில் பணியாற்றிய அவர், பின்னர் அதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகச் சேர்ந்து கடமை புரிந்தார். கைதுசெய்யப்படும்போது யாழ்ப்பாண குதத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

அவர் யாழ்ப்பாணத்தில் வேலை செய்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நேர் எதிரிலேயே எமது யாழ் புத்தக நிலையம் அமைந்திருந்தாலும், அவருடன் எமது கட்சியைச் சேர்ந்த தோழர் சிவதாசன் (பின்னாளில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) அவர்களும் அங்கு பணி புரிந்தாலும், சில வேளைகளில் மதிய ஓய்வு நேரங்களில் மகேஸ்வரன் எமது கடைக்கு வந்து எம்முடன் சிறிது நேரம் உரையாடிவிட்டுச் செல்வது வழக்கம். அத்துடன் அவரது சகோதரிகளில் ஒருவர் எமது கட்சி அனுதாபியான எமது ஊரைச் சேர்ந்தவர் ஒருவரைத் திருமணமும் செய்திருந்தார். இத்தகைய காரணங்களால் மகேஸ்வரன் எனக்கு நன்கு தெரிந்தவராக இருந்தார்.

இந்த மகேஸ்வரனின் தம்பியார் ஒருவர் பெரும் வந்தகராக இருந்தார். அவருக்கு வவுனியாவில் கடைகள், மில், லொறிகள் எனப் பல சொத்துகள் இருந்தன. புலிகளின் தீவிர ஆதரவாளரான அவர் பல்வேறு வழிகளில் புலிகளுக்கு உதவி வந்தார். மகேஸ்வரன் ஒருமுறை பரந்தனைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற இளைஞருக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் வேலை ஒன்று பெற்றுக்கொடுப்பதற்காக கொழும்புக்கு நேர்முகப் பரீட்சைக்கு கூட்டிச் சென்றிருந்தார். ரவீந்திரன் அப்பொழுது துடிப்புடன் இயங்கி வந்த பரந்தன் இளைஞர் வட்ட உறுப்பினராக இருந்ததுடன், அதை முன்னின்று இயக்கிய எமது கட்சித் தோழர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

கொழும்பிலிருந்து ரவீந்திரனுடன் யாழ்ப்பாணம் திரும்பிய மகேஸ்வரன், தனது தம்பியாரின் லொறியில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த லொறியை ஓமந்தையில் சோதனையிட்ட புலிகள், அதில் கொழும்பிலிருந்து வெடி குண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி சாரதியையும் அதில் பயணித்தவர்களையும் கைதுசெய்து அடைத்து வைத்து சித்திரவதை செய்து விசாரணை செய்தனர்.

பிரதான குற்றச்சாட்டு மகேஸ்வரன் மீது சுமத்தப்பட்டது. அவர் இலங்கைப் பொலிசில் முன்னர் பணி புரிந்ததால், அந்தத் தொடர்புகள் காரணமாக அரசு படையினர் கொடுத்த குண்டுகளைத் தனது தம்பியாரின் லொறியில் மறைத்து எடுத்து வந்ததாகவும், தம்பியார் புலிகளின் ஆதரவாளர் என்றபடியால் அவரது லொறியைப் புலிகள் சோதனை செய்யாமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக் கைங்கரியத்தில் அவர் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் குண்டுகள் தமக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே எடுத்து வரப்பட்டதாகப் புலிகள் கூறினர். இந்தக் குற்றச்சாட்டின் உண்மை பொய் எமது புலனறிஞர் அப்பாற்பட்டது. ஏனெனில் சில வேளைகளில் புலிகளே இம்மாதியான நாடகங்களைச் சில தேவைகளுக்காக அரங்கேற்றுவதும் உண்டாகையால், இதன் உண்மையைக் கண்டறிவது சாத்தியமில்லாதது.

மகேஸ்வரனுடன் கைதுசெய்யப்பட்ட ரவீந்திரன் 'விசாரணையின் பின்னர் நாவற்குழியிலுள்ள புலிகளின் திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுப் பின்னர் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலையானார். மகேஸ்வரனின் தம்பியாரான லொறி உரிமையாளர் ஓர் இரவு மட்டும் நாம் இருக்கும் ஆணைக்கோட்டை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, தனியாகத் தங்க வைக்கப்பட்டு காந்தியினால் விசாரணை செய்யப்பட்ட பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் இன்றும் தனது தொழில்களைச் சிறப்புற நடாத்தி வருகின்றார் என நினைக்கின்றேன்.

புலிகள் அழைத்து வந்த இன்னொருவரும் எனக்குச் சிறிது பழக்கமானவரே. உருத்திரபுரம் 7ஆம் வாய்க்காலைச் சேர்ந்த அவர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சிச் சாலையில் நடத்துனராகப் பணி புரிந்தவர். (அவரது பெயர் மறந்துபோய்விட்டது) அவரது பகுதியில் வசித்துக்கொண்டு கரைச்சி கிராமசபையில் ஆய்வுவதை வைத்தியராகப் பணிபுரிந்து வந்தவரும், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் வி.பொன்னம்பலம் அவர்களின் தம்பியாருமான மாசிலாமணி நாடாத்தி வந்த 'ஸ்ரார் நாடக மன்றத்திலும் அவர் செயற்பட்டு வந்தார். வைத்தியர் மாசிலாமணியின் இடதுசாரிக் கருத்துக்களால் ஆகாச்சிக்கப்பட்டபடியால் முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருந்தார்.

இந்த இடோச நடத்துனர் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை தயக்கமின்றி விமர்சித்து வந்தவர். அவரது தொழில் பெறுமக்களுடன் சம்பந்தப்பட்டது என்றபடியால், அவரது புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் சுலபமாகச் சென்றடைந்தன. இது புலிகளால் பொறுத்துக்கொள்ள முடியாத விடயம். அதன் காரணமாக புலிகளால் அவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார். ஆனால் வழமைபோல புலிகள் அவர் இராணுவத்தின் உளவாளியாகச் செயற்பட்டார் எனக் குற்றஞ்சாட்டினர்.

எனக்குத் தெரிந்த இவர்கள் இருவரையும் தவிர, இன்னும் இருவரைப் புலிகள் வரணியிலிருந்து அழைத்து வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் பிரகாஸ். மலையகத்தைச் சேர்ந்தவர். (இரத்தினபுரி பகுதி என ஞாபகம்) புலிகளின் மோசமான சித்திரவதையால் சித்தகவதிமற்ற நிலையில் இருந்தார்.

பிரகாஸ் மலையகத்தில் தான் வாழ்ந்த பகுதியிலுள்ள ஒரு சிங்கப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் ஒருவர் தன் சாதியை விட்டு இன்னொரு சாதியில் திருமணம் செய்தால் எவ்வளவு



Yarl TV Live

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்

யாழ்ப்பாணத்தின் அவலம்!

பர்சில் பரிதீயீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்:
புலிகளின் உள்ளக அதிகாரப்
பேராட்டம் (பகுதி-1)

பர்சில் பரிதீயீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்:
புலிகளின் உள்ளக அதிகாரப்
பேராட்டம் (பகுதி-2)

ராஜீவ்
கொலையாளிகளின்
குற்றப் பின்னணி!

தமிழ் மக்கள் இழந்து
வரும் சந்தர்ப்பங்கள்

றொபேட் பிளேக்,
தயவசெய்து ஸ்ரீலங்கா
மக்களுக்குப் பதில்
சொல்லுங்கள் (1)

றொபேட் பிளேக்,
தயவசெய்து ஸ்ரீலங்கா
மக்களுக்குப் பதில்
சொல்லுங்கள் (2)

CNN
BBC
Newsnow

நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வருமோ, அவ்வளவு நெருக்கடிகளை இனம் விட்டு வேறு இனத்தில் திருமணம் செய்தாலும் எதிர்நோக்க வேண்டியவரும் என்பதும் நாம் அறிந்த விடயம். அதுவும் நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், தேயிலைத் தோட்டக் கூலியான ஒரு தமிழ் 'தோட்டக்காட்டாணை' திருமணம் செய்தால் எப்படி இருக்கும்? அதனால் பிரகாசின் இனம் குடும்பம் தமது சொந்த ஊரில் வாழ முடியாது கிளிநொச்சிக்கு வந்து, அங்குள்ள வட்டக்கச்சிப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் அங்கு கூலி வேலை செய்துகொண்டு ஊரிலுள்ளவர்களுடன் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தாலும், அவரது மனைவி சிங்களப் பெண் என்றபடியால் அவர்கள் மீது புலிகளுக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே வந்துள்ளது. அடிக்கடி அவர்களது வீட்டைச் சோதனையிடுவது, அவர்களது நடமாட்டங்களை கண்காணிப்பது, நேரடியாகவே அவர்களை விசாரணை செய்வது என அவர்களது வாழ்க்கை முள்ளின் மேல்பட்ட வாழ்க்கையாகவே இருந்து வந்துள்ளது. பிள்ளைகளும் பிறக்க பொருளாதார ரீதியாகவும் அவர்கள் அல்லாடத் தொடங்கினர்.

இந்தச் சூழ்நிலையில் தான் அந்தச் சிங்களப் பெண்ணின் சகோதரன் ஒருவன் இராணுவத்தில் இணைந்து வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் பணியில் இருப்பதாக பிரகாஸ் குடும்பத்துக்குத் தகவல் கிடைத்தது. எனவே பிரகாசின் மனைவி வவுனியா செல்வதற்குப் புலிகளின் அனுமதி பெற்று, அங்கு சென்று இராணுவத்திலிருந்த தனது சகோதரனை இரகசியமாகச் சந்தித்து சிறிதளவு பண உதவியும் பெற்றுத் திரும்பியிருக்கிறார். இந்த விடயம் எப்படியோ புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்துவிட்டது. இராணுவத்துக்கு தம்மைப்பற்றி உளவு சொல்வதற்காகவே பிரகாசின் மனைவி வவுனியா சென்றதாகப் புலிகள் குற்றமஞ்சாட்டி அவர்களைப் கைதுசெய்து விசாரித்ததுடன், பின்னர் மனைவியை விட்டுவிட்டு பிரகாசை மட்டும் தொடர்ந்து தடுத்து வைத்திருந்து சித்திரவதை செய்து வந்தனர்.

புலிகள் கொண்டுவந்த இன்னொருவர் பெயர் வின்சன்ற. இவர் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்னால் சைக்கிள் திருத்தும் மற்றும் வாடகைக்குக் கொடுக்கும் கடையொன்றை நடாத்தி வந்தார். இவரும் புலிகளின் அராஜகச் செயற்பாடுகளை விமர்சித்து வந்த ஒருவராவார். இது தெரிந்தே புலிகள் இவரைக் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். ஆனால் இவர் மீது புலிகள் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவெனில், கிளிநொச்சிப் பகுதியில் தமது முகாம்கள் சிலவற்றை இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்கியதற்கு வின்சன்ற கொடுத்த தகவல்களே காரணம் என்பதாகும். இவரைக் கைதுசெய்த போது தமது முகாம்களை அடையாளம் காட்டும் கிளிநொச்சி வரைபடம் ஒன்று அவரிடம் இருந்ததாகவும் ஒரு புரளியைப் புலிகள் கிளப்பிவிட்டிருந்தனர்.

புரளி கிளப்புவதில் புலிகள் எப்படி அசகாய சூரர்கள் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரைச் சுற்றி வளைத்துப் புலிகள் மோதிகொண்டிருந்த வேளையில், யாழ் நகர மக்கள் அங்கு வாழ முடியாது பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றிருந்தனர். எனது மனைவி எமது முதலாவது குழந்தையைப் பிரசவிப்பதற்கு தயாராகி வந்ததால், நாமும் யாழ் நகரைவிட்டு வெளியேறி தென்மராட்சி மீசாலையில் உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்திருந்தோம்.

அந்த நேரத்தில் தினமும் நாம் தங்கியிருந்த பகுதியில் ஏராளமான வதந்திகள் உலவிய வண்ணம் இருந்தன. ஒரு தடவை வோக்கி ரோக்கியில் ஒரு இளம் பெண் இராணுவத்திற்குத் தகவல் கொடுக்கையில் கையும் மெய்யுமாக அல்லாரைப் பகுதியில் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வரும். இன்னொரு தடவை சங்கத்தானையில் வயோதிபர் ஒருவர் இரவு நேரம் இராணுவத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டு வரும்போது கைது செய்யப்பட்டதாக செய்தி பரவும். இன்னொரு தடவை வேம்பிராயில் கள்ளு இறக்குபவர் இராணுவத்தோடு இரகசியமாகக் கதைத்துவிட்டு வரும்போது கைது செய்யப்பட்டதாக கதை உலாவும். இதனால் அப்பகுதி மக்கள் எந்த நேரமும் பதட்டத்துடனேயே காணப்படுவர்.

ஆனால் இந்தச் செய்திகள் பற்றி அந்தந்தப் பகுதி மக்களிடம் பின்னர் விசாரித்தால், தங்கள் பகுதியில் அப்படியான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும், வேறு சில குறிப்பிட்ட பகுதிகளில் அப்படியான சம்பவங்கள் நடந்ததாகத் தங்கள் கேள்விப்பட்டதாகவும் அவர்கள் கூறுவர். இறுதியாக பலரிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்துக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், அந்த வதந்திகளின் பிறப்பிடம் புலிகள்தான் என்பது தெரிய வரும். மக்களை எந்த நேரமும் அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதற்காகப் புலிகள் செய்யும் விசமத்தனம்தான் இது.

இந்த விசமத்தனத்துக்கு ஒருமுறை நாமும் பலியாக வேண்டிதாகிவிட்டது. யாழ் கோட்டை அடிபாடு நடந்த காலத்தில் இராணுவத்தின் 'சகடை' விமானம் யாழ் புகையிரதச் சந்தியில் போட்ட ஒரு குண்டில், அந்த இடத்தில் கூட்டமாகக் கதைத்துக்கொண்டிருந்த எனது நண்பர்கள் சிலரும் பலியானார்கள். அவர்களில் எனது அயலூரான உடுத்துறையைச் சேர்ந்தவரும், யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவருமான எனது ஆருயிர் நண்பர் பொன்.சிவராசாவும் ஒருவர். அவர் தன்னுடன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற யாழ்க்குருகரைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்திருந்தாராயினும், அவர் எப்பொழுதும் தெரிவித்து வந்த விருப்பத்துக்கிணங்க அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான உடுத்துறையில் நடைபெற்றன.

எம்மில் சிலர் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சைக்கிள்களில் உடுத்துறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வருகையில் இரவாகிவிட்டதால், யாழ்ப்பாணம் செல்ல வேண்டியவர்கள் அங்கு போக முடியாத நிலையில் நாம் தங்கியிருந்த மீசாலை வீட்டில் வந்து தங்கினர். அந்த வீட்டில் சில புதிய ஆட்கள் வந்து தங்கியிருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்ட உள்என்+ புலிகள் சிலர் எம்மை விசாரணை செய்ய வந்துவிட்டார்கள். வந்தவர்களிடம் நாம் தங்கியிருந்த வீட்டுக்காரரும் நாமும் நிலைமையை விளக்கிய பின்னர் புலிகள் போய்விட்டார்கள்.

புலிகள் போனபின்பு நாம் மீசாலைச் சந்தியிலுள்ள கடைகளுக்கு சில பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றோம். அதற்கிடையில் புலிகள் எம்மை விசாரித்த செய்தி பல கற்பனைக் கைகால்களுடன் வேகமாகப் பரவி, நாம் தங்கியிருந்த வீட்டில் வைத்து இராணுவ உளவாளிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வலம் வந்து கொண்டிருந்தது. இந்தச் செய்தி அடுத்த நாள்வரை அங்கு கோலோச்சிய வண்ணம் இருந்தது என்றால் பாருங்கள்!

இந்த விடயத்தில் சர்வாதிகாரி ஹிட்லருக்காக பொய்க்கு மேல் பொய்யுரைத்து வந்த அவனது பிரச்சார மந்திரி கோயபல்லஸையும் புலிகள் விஞ்சிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடரும்